



# பொன் வித்யாஷ்ரம் குழுமப் பள்ளிகள்

ஜூன் மாதப்பாடப்பகுதிகள்

இலக்கணம்

எழுத்துகளின் வகைகள்

வகுப்பு :3

## I. நிரப்புக:

1. உயிர் எழுத்துகள் மொத்தம் பன்னிரண்டு(12)
2. மெய்யெழுத்துகள் மொத்தம் பதினெட்டு (18)
3. குறுகிய ஓசையுடைய எழுத்துகளை குறில் அல்லது குற்றெழுத்துகள் என்று அழைக்கிறோம்.
4. நீண்ட ஓசையுடைய எழுத்துகளை நெடில் அல்லது நெட்டெழுத்துகள் என்று அழைக்கிறோம்.
5. உயிர்க்குறில் எழுத்துகள் மொத்தம் ஐந்து (5) அவை, அ, இ, உ, எ, ஒ என்பனவாகும்.
6. உயிர் நெடில் எழுத்துகள் மொத்தம் ஏழு(7) அவை, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓள என்பவாகும்.
7. உயிர் எழுத்துகள் பன்னிரண்டுடன்(12), மெய்யெழுத்துகள் பதினெட்டும் (18) சேர்வதால் மொத்தம் இருநூற்றிப் பதினாறு (216) உயிர்மெய்யெழுத்துகள் தோன்றுகின்றன.
8. ஆய்த எழுத்து ஒன்று (1)
9. ஆய்த எழுத்தை முப்பாற்புள்ளி, என்றும் கூறுவர்.
10. மெய்யெழுத்துகளை மூன்று வகைகளாகப் பிரிப்பர்.அவை, வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும்.
11. வலிமையான ஓசையுடைய எழுத்துகளை வல்லினம் என்பர்.
12. மென்மையான ஓசையுடைய எழுத்துகளை மெல்லினம் என்பர்.
13. வன்மையாகவும்,மென்மையாகவும் இல்லாமல் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துகளை இடையினம் என்பர்.
14. வல்லின எழுத்துகள் மொத்தம் ஆறு(6) அவை, க,ச, ட், த், ப், ற் என்பவாகும்.
15. மெல்லின எழுத்துகள் மொத்தம் ஆறு(6) அவை, ங், ஞ், ண், ந், ம், ன் என்பனவாகும்.
16. இடையின எழுத்துகள் மொத்தம் ஆறு(6)அவை, ய், ர், ல், வ், ழ், ள் என்பனவாகும்.